



இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்

1988 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க,
மொத்த விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம்

[1988, மாச்சு மாதம் 24 ஆந் தேதியன்று அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1988, மாச்சு மாதம் 25 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது.

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1988 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு
வரி (திருத்தச்) சட்டம்

[1988 மார்ச் 24 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது.]

ச. வ.—ஒ. 65/87

1914

1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு வரிச்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுது:—

1. இச்சட்டமானது, 1988 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க, மொத்த
விற்பனை வரவு வரி (திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

சுருக்கப்
பெயர்.

2. இதனகத்துப்பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் குறிப்பிடு
செய்யப்படும் 1981 ஆம் ஆண்டின் 69 ஆம் இலக்க, மொத்த விற்பனை வரவு
வரிச் சட்டத்தின் 49 ஆம் பிரிவானது இத்தால் பின்வருமாறு திருத்தப்படு
கின்றது:—

1981 ஆம் ஆண்
டின் 69 ஆம்
இலக்கச் சட்
டத்தின் 49 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

(1) அப்பிரிவின் (4) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் உட்பிரி
வினை உட்புகுத்துவதன் மூலமும்:—

“(4அ) ஐந்தாம் உட்பிரிவினதும் (6) ஆம் உட்பிரிவினதும் ஏற்
பாடுகளுக்கமைவாக, பொருட்களை உற்பத்தி செய்யும் அல்லது
தயாரிக்கும் தொழிலைக் கொண்டெடுத்தவர்களும் (இதன்பின்
னர் இப்பிரிவில் “வழங்குநர்” எனக் குறிப்பிடு செய்யப்படுபவரு
மான) எவரேனும் ஆள், அத்தகைய பொருட்களை எவரேனும்
ஏற்றுமதியாளர்களுக்கு வழங்குகின்றார் எனவும், அத்தகைய
வழங்குகை தொடர்புபட்ட ஏற்றுமதியின் வெளிநாட்டுச் செலா
வணிப் பெறுமதியில் இலங்கைக்கான பண அனுப்புகைக்குரிய
சர்வதேச நாணயக் கடிதத்துக்கு எதிராக ஒன்றுக்கொன்று
ஆதரவு என்ற அடிப்படையில் இலங்கையில் உள்ள வங்கி ஒன்
றில் திறக்கப்பட்ட நாணயக் கடிதத்தின்மூலம் அத்தகைய
வழங்குகையானது மேவப்பட்டது எனவும், அத்துடன்—

(i) அவ்வாறு வழங்கப்பட்ட பொருட்களின் உற்பத்தியில் அல்
லது தயாரிப்பில் அத்தகைய வழங்குநரால் பயன்படுத்தப்
பட்ட மூலப் பொருட்கள் தொடர்பில் பிரதான சுங்கச்
சேகரிப்பாளருக்கு அத்தகைய வழங்குநரால் மொத்த விற
பனை வரவு வரி உண்மையில் செலுத்தப்பட்டதென்றும்;
அல்லது

(ii) (அ)அத்தகைய பொருளை உற்பத்தி செய்வதற்கு அல்லது
தயாரிப்பதற்குச் சார்த்தப்படக்கூடியவாறான அத்த
கைய மூலப்பொருட்களைக் கொள்வனவு செய்வதற்
காக அத்தகைய வழங்குநரால் செலுத்தப்பட்ட விலை
எந்த உற்பத்தியாளரிடமிருந்து அல்லது தயாரிப்
பாளரிடமிருந்து அத்தகைய மூலப்பொருட்கள்
கொள்வனவு செய்யப்பட்டனவோ அந்த உற்பத்தி
யாளருக்கு அல்லது தயாரிப்பாளருக்குச் செலுத்தப்
பட்டதெனவும்; அத்துடன்

(ஆ) அத்தகைய மூலப்பொருட்களுக்குச் சார்த்தப்படக் கூடியவாறான அவரது தொழிலின் மொத்த விற்பனை வரவு தொடர்பில் அத்தகைய மூலப்பொருட்களின் தயாரிப்பாளரால் அல்லது உற்பத்தியாளரால் மொத்த விற்பனை வரவு வரி உண்மையில் செலுத்தப்பட்ட தெனவும்,

ஆணையாளர் தலைமையதிபதி திருப்பிப்படுகின்றவிடத்து, அத் தகைய பொருளின் உற்பத்தியில் அல்லது தயாரிப்பில் பயன் படுத்தப்பட்ட மூலப் பொருட்களுக்குச் சார்த்தப்படக்கூடிய வாறான வழங்குநரால் செலுத்தப்பட்ட மொத்த விற்பனை வரவு வரியின் அத்தகைய தொகை ஆணையாளர் தலைமையதிபதியினால் அத்தகைய வழங்குநருக்குச் செலுத்தப்படுதல் வேண்டும்”;

(2) அப்பிரிவின் (5) ஆம் உட்பிரிவில் “(3) ஆம், (4) ஆம் உட்பிரிவு களின் ஏற்பாடுகள்” எனும் சொல்லமைப்புக்குப் பதிலாக “(3) ஆம், (4) ஆம், (4அ) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகள்” எனும் சொல்லமைப்பை இடுவதன்மூலமும்; அத்துடன்

(3) ஆறாம் உட்பிரிவை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாகப் பின்வரும் உட்பிரிவை இடுவதன்மூலமும்:—

“(6) மூன்றாம் உட்பிரிவின், (4) ஆம் உட்பிரிவின் அல்லது (4அ) ஆம் உட்பிரிவின் கீழான கொடுப்பனவு எதுவும், ஏதே னும் பொருளை ஏற்றுமதி செய்ததன் அல்லது வழங்கியதன் பின்னர் மூன்று மாதங்களுக்கு முந்தாமலும் ஒன்பது மாதங் களுக்குப் பிந்தாமலும் அத்தகைய பொருளின் ஏற்றுமதியாள ரால் அல்லது வழங்குநரால் அத்தகைய கொடுப்பனவுக்கான எழுத்திலான கோரிக்கையொன்று செய்யப்பட்டாலொழிய அத் தகைய பொருள் தொடர்பில் அல்லது அத்தகைய பொருள் ஏற்றுமதி செய்யப்பட்ட அல்லது வழங்கப்பட்ட கொள்கலன் பாத்திரம் அல்லது சுற்றளவு தொடர்பில் ஆணையாளர் தலைமை யதிபதியால் கொடுப்பனவு எதுவும் செய்யப்படுதலாகாது”.

கடந்த காலத்
தையும் உள்
ளடக்கும் பயன்.

3. இச்சட்டத்தின் 2 ஆம் பிரிவினால் முதன்மைச் சட்டவாக்கத்துக் குச் செய்யப்பட்ட திருத்தங்கள் எல்லா நோக்கங்களுக்காகவும் 1988 சனவரி 1 ஆம் தேதியன்று வலுவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்படுதல் வேண்டும்.